



ஏதிரகால வங்கியியல் முன்னோடி

நஷனல் டிவலப்மென்ட் பாங்க் பிரிவ்ஸி
(கம்பெனிப் பதிவு இல. PQ 27)

முசாகமையாளர்
நஷனல் டிவலப்மென்ட் பாங்க் பிரிவ்ஸி

..... கிணை

தனிநபர் கணக்குத் திறத்தல் படிவம்

வங்கியின் பயன்பாட்டுக்கு மட்டும்

சேமிப்புக் கணக்கு

சேமிப்புத் திட்டம்

நடைமுறைக் கணக்கு

நிலையான வைப்பு |

நிலையான வைப்பு ||

திகதி

CID -முதன்மை

CID - கூட்டு

நான் / நாம் வங்கியின் பதிவேட்டுப் புத்தகங்களில் எனது / எமது பெயரில் / பெயர்களில் கணக்கை / கணக்குகளைத் திறந்து வங்கியினால் வழங்கப்படும் வேறு சேவைகளை பயன்படுத்துவதற்கு உம்மைக் கோருவதனையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன் / மகிழ்ச்சியடைகின்றோம். நான் / நாம் வழங்கப்படும் வேறு சேவைகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சேவைகளைத் தேவைப்படுத்தாத பட்சத்தில், நான் / நாம் அதனை முறையான சேவை / சேவைகளின் முன்னால் உள்ள புள்ளிப் பெட்டியில் குறியிடுவேன் / குறியிடுவோம்.

கணக்கு வகை ☐ நடைமுறை ☐ சேமிப்பு ☐ நிலையான வைப்பு ☐ அழைப்பு வைப்பு ☐ PFCA ☐ வேறு (குறித்துரைக்கவும்).....

நாணய வகை ☐ LKR ☐ USD ☐ EUR ☐ AUD ☐ GBP ☐ SGD ☐ JPY ☐ HKD ☐ வேறு (குறித்துரைக்கவும்).....

முதன்மைக் கணக்கு வைத்திருப்பவர்

கூட்டுக் கணக்கு வைத்திருப்பவர்

(i) தலைப்பு திரு/திருமதி/கலாநிதி/வணக்கத்துக்குரிய/வேறு திரு/திருமதி/கலாநிதி/வணக்கத்துக்குரிய/வேறு
(ii) முதலெழுத்துக்களுடன் பெயர்
(iii) வதிவற்றவர்கள் - வெளிநாட்டு நியாயாதிக்கமொன்றில் கணக்கு திறப்பதற்கான காரணம்
(iv) எதிர்பார்க்கப்பட்ட கொடுக்கல்வாங்கல்களின் வகை ☐ பணம் ☐ காசோலை ☐ நிதிப் பரிமாற்றம் ☐ வேறு.....

கணக்கின் நோக்கம்

*மாதாந்த எடுபாட்டுடனான கணக்குக்கு பிரிவு 10 இணைப் பார்க்கவும்

கணக்கினூடாக வழிப்படுத்தப்படும் நிதி மூலங்கள்

☐ குடும்ப அனுப்பீடுகள்

☐ சம்பளம் / இலாப வருமானம்

☐ முதலீட்டு வரும்படிகள்

☐ தரகுப்பண வருமானம்

☐ ஒப்பந்த வரும்படிகள்

☐ ஆதனம் / சொத்துக்களின் விற்பனை

☐ கொடை

☐ விற்பனை / வியாபார மொத்த விற்பனை வரவு

☐ வேறு (குறித்துரைக்கவும்)

எதிர்பார்க்கப்பட்ட தொகைகள் (ஒரு மாதத்திற்கு இலங்கை ரூபாவில் கணக்குக்கு வைக்கப்படும் வைப்புகளின் எதிர்பார்க்கப்பட்ட வழமையான சராசரிப் பெறுமதி)

☐ இ.ரூ. 1,000,000 இற்குக் குறைவு ☐ இ.ரூ. 1,000,000 இலிருந்து 5,000,000 வரை ☐ 5,000,000 இ.ரூ. இற்கு மேல்

* வெளிநாட்டு நாணயக் கணக்குகளுக்கு, பெறுமதியைக் கண்டறிய நிலவுகின்ற செலாவணி வீதத்தைப் பயன்படுத்தவும்

வங்கிக்கூற்று

பின்வருவனவற்றின் இறுதியில் கணக்கின் வங்கிக் கூற்றொன்றை நான் / நாம் கோருகின்றேன் / கோருகின்றோம்.

☐ வாரம்

☐ மாதம்

☐ வேறு.....

உடன்பட்டுக்கொள்ளப்பட்ட பெறுமதி

இ.ரூ.

பற்றுக் கணக்கு இல.

ஒட்டு மொத்த தொகை வைப்பு

இ.ரூ.

மாதாந்த தவணைக் கொடுப்பனவு இ.ரூ. இல்

இலக்காகக் கொள்ளப்பட்ட காலப்பகுதி

ஆண்டுகள்

பயனறும் திகதி

D D M M Y Y Y Y Y Y

முதிர்வுத் திகதி

D D M M Y Y Y Y Y Y

கணக்கின் நோக்கம்

தவணைக் கொடுப்பனவுக்குரிய திகதி

D D M M Y Y Y Y Y Y

கணக்கினூடாக வழிப்படுத்தப்படும் நிதி மூலம்

☐ குடும்ப அனுப்பீடுகள்

☐ சம்பளம் / இலாப வருமானம்

☐

முதலீட்டு வரும்படிகள்

☐ தரகுப்பண வருமானம்

☐ ஒப்பந்த வரும்படிகள்

☐

ஆதனம் / சொத்துக்களின் விற்பனை

☐ கொடை

☐ விற்பனை / வியாபார மொத்த விற்பனை வரவு

☐

வேறு (குறித்துரைக்கவும்)

கணக்கின் நோக்கம்

கணக்கினூடாக வழிப்படுத்தப்படும் நிதி மூலம்

☐ குடும்ப அனுப்பீடுகள்

☐ சம்பளம் / இலாப வருமானம்

☐

முதலீட்டு வரும்படிகள்

☐ தரகுப்பண வருமானம்

☐ ஒப்பந்த வரும்படிகள்

☐

ஆதனம் / சொத்துக்களின் விற்பனை

☐ கொடை

☐ விற்பனை / வியாபார மொத்த விற்பனை வரவு

☐

வேறு (குறித்துரைக்கவும்)

எதிர்பார்க்கப்பட்ட தொகைகள் (ஒரு மாதத்திற்கு இலங்கை ரூபாவில் கணக்குக்கு வைக்கப்படும் வைப்புகளின் எதிர்பார்க்கப்பட்ட வழமையான சராசரிப் பெறுமதி)

☐ இ.ரூ. 1,000,000 இற்குக் குறைவு ☐ இ.ரூ. 1,000,000 இலிருந்து 5,000,000 வரை ☐ 5,000,000 இ.ரூ. இற்கு மேல்

* வெளிநாட்டு நாணயக் கணக்குகளுக்கு, பெறுமதியைக் கண்டறிய நிலவுகின்ற செலாவணி வீதத்தைப் பயன்படுத்தவும்

வங்கிக்கூற்று

பின்வருவனவற்றின் இறுதியில் கணக்கின் வங்கிக் கூற்றொன்றை நான் / நாம் கோருகின்றேன் / கோருகின்றோம்.

☐ வாரம்

☐ மாதம்

☐ வேறு.....

காசோலைப் புத்தகம் - குறிப்பிடப்படவாறு காசோலைப் புத்தகமொன்றை வழங்கி செலவை எனது / எமது கணக்குக்கு பற்று வைக்கவும்

☐ 10 இதழ்கள்

☐ 25 இதழ்கள்

வைப்புத் தொகை

(என்களில்)

(சொற்களில்)

எனது / எமது கணக்குக்கு பற்றுவைக்கவும்

பின்வரும் காலத்துக்கு ஒரு நிலையான/அழைப்பு வைப்பை

☐ 1 மாதம்

☐ 3 மாதங்கள்

☐ 6 மாதங்கள்

☐ 12 மாதங்கள்

☐ வேறு

வட்டி நிங்கலாக / உள்ளடங்கலாக வைப்பைப் பூதுப்பிக்கவும்

மாதங்கள் / நாட்கள்

வங்கியில்

என்னும் கணக்கிலக்கத்துக்கு முதிர்வின் போது / மாதாந்தம் வட்டியை வரவுக்கு வைக்கவும் / அனுப்பவும்.

வங்கியில்

என்னும் கணக்கிலக்கத்துக்கு முதிர்வின் போது வட்டியையும் மூலதனத்தையும் வரவுக்கு வைக்கவும் / அனுப்பவும்.

கணக்கின் நோக்கம்

கணக்கினூடாக வழிப்படுத்தப்படும் நிதி மூலம்

☐ குடும்ப அனுப்பீடுகள்

☐ சம்பளம் / இலாப வருமானம்

☐

முதலீட்டு வரும்படிகள்

☐ தரகுப்பண வருமானம்

☐ ஒப்பந்த வரும்படிகள்

☐

ஆதனம் / சொத்துக்களின் விற்பனை

☐ கொடை

☐ விற்பனை / வியாபார மொத்த விற்பனை வரவு

☐

வேறு (குறித்துரைக்கவும்)

வைப்புத் தொகை

(என்களில்)

(சொற்களில்)

எனது / எமது கணக்குக்கு பற்றுவைக்கவும்

பின்வரும் காலத்துக்கு ஒரு நிலையான / அழைப்பு வைப்பை இடவும்

☐ 1 மாதம்

☐ 3 மாதங்கள்

☐ 6 மாதங்கள்

☐ 12 மாதங்கள்

☐ வேறு

வட்டி நிங்கலாக / உள்ளடங்கலாக வைப்பைப் பூதுப்பிக்கவும்

மாதங்கள் / நாட்கள்

வங்கியில்

என்னும் கணக்கிலக்கத்துக்கு முதிர்வின் போது / மாதாந்தம் வட்டியை வரவுக்கு வைக்கவும் / அனுப்பவும்.

வங்கியில்

என்னும் கணக்கிலக்கத்துக்கு முதிர்வின் போது வட்டியையும் மூலதனத்தையும் வரவுக்கு வைக்கவும் / அனுப்பவும்.

கணக்கின் நோக்கம்

கணக்கினூடாக வழிப்படுத்தப்படும் நிதி மூலம்

☐ குடும்ப அனுப்பீடுகள்

☐ சம்பளம் / இலாப வருமானம்

☐

முதலீட்டு வரும்படிகள்

☐ தரகுப்பண வருமானம்

☐ ஒப்பந்த வரும்படிகள்

☐

ஆதனம் / சொத்துக்களின் விற்பனை

☐ கொடை

☐ விற்பனை / வியாபார மொத்த விற்பனை வரவு

☐

வேறு (குறித்துரைக்கவும்)

07. இக்கணக்குகளின் எவையேனும் கணக்குகள் பெயர்க்குறித்து நியமிக்கப்படுவதற்கு உமக்கு தேவை உள்ளது? *ஆம்” எனில் தனிவேறான பெயர் நிபந்தனை படிவம் ஒன்றை நிரப்புவதற்கு நீர் தேவைப்படுத்தப்படுகின்றீர் ஆம் ☐ இல்லை ☐																																			
08. வேறு சேவைகள் பின்வரும் சேவைகளுக்கு நீர் தன்னிச்சையாக பதிவுசெய்யப்பட்டுவர். இச்சேவைகளுள் எவற்றையும் நீர் பெற்றுக்கொள்ள விரும்பாவிடின் “இல்லை” என்பதற்கு (/) குறிப்பிடவும். <table border="1" style="width: 100%;"> <tr> <th>(i) இலத்திரனியல் வாங்கிக்கூற்று</th> <th>இல்லை ☐</th> <th></th> <th>இல்லை ☐</th> <th></th> </tr> <tr> <th>(ii) மொபைல் பேங்கிங்</th> <th>இல்லை ☐</th> <th>நான் / நாம் இச்சேவைகளைக் கோரவில்லை</th> <th>இல்லை ☐</th> <th>நான் / நாம் இச்சேவைகளைக் கோரவில்லை</th> </tr> <tr> <th>(iii) கணக்குகளுக்கான எஸ்எம்எஸ் விழிப்புட்டல்</th> <th>இல்லை ☐</th> <th></th> <th>இல்லை ☐</th> <th></th> </tr> <tr> <th>(iv) டெபிட் அட்டை</th> <th>இல்லை ☐</th> <th></th> <th>இல்லை ☐</th> <th></th> </tr> </table>						(i) இலத்திரனியல் வாங்கிக்கூற்று	இல்லை ☐		இல்லை ☐		(ii) மொபைல் பேங்கிங்	இல்லை ☐	நான் / நாம் இச்சேவைகளைக் கோரவில்லை	இல்லை ☐	நான் / நாம் இச்சேவைகளைக் கோரவில்லை	(iii) கணக்குகளுக்கான எஸ்எம்எஸ் விழிப்புட்டல்	இல்லை ☐		இல்லை ☐		(iv) டெபிட் அட்டை	இல்லை ☐		இல்லை ☐											
(i) இலத்திரனியல் வாங்கிக்கூற்று	இல்லை ☐		இல்லை ☐																																
(ii) மொபைல் பேங்கிங்	இல்லை ☐	நான் / நாம் இச்சேவைகளைக் கோரவில்லை	இல்லை ☐	நான் / நாம் இச்சேவைகளைக் கோரவில்லை																															
(iii) கணக்குகளுக்கான எஸ்எம்எஸ் விழிப்புட்டல்	இல்லை ☐		இல்லை ☐																																
(iv) டெபிட் அட்டை	இல்லை ☐		இல்லை ☐																																
09. டெபிட் அட்டை – (டெபிட் அட்டைகளுக்கு விபரங்களைப் புரண்படுத்துவது) <table border="1" style="width: 100%;"> <thead> <tr> <th style="width: 30%;">அட்டை வகை அட்டையில் அச்சிடப்படவேண்டிய பெயர் தாயின் கன்னிப் பெயர் டெபிட் அட்டைக் கொடுக்கல்வாங்கல்களுக்கான முதன்மைக் கணக்கு இலக்கம் டெபிட் அட்டை இல.</th> <th style="width: 30%;"> ☐ உடனுடி ☐ தனிப்பயனாக்கப்பட்டது அதிக பட்சம் 20 எழுத்துக்கள் </th> <th style="width: 30%;"> ☐ உடனுடி ☐ தனிப்பயனாக்கப்பட்டது அதிக பட்சம் 20 எழுத்துக்கள் </th> </tr> </thead> <tbody> <tr> <td></td> <td></td> <td></td> </tr> <tr> <td></td> <td></td> <td></td> </tr> <tr> <td></td> <td></td> <td></td> </tr> <tr> <td></td> <td></td> <td></td> </tr> <tr> <td></td> <td></td> <td></td> </tr> <tr> <td></td> <td></td> <td></td> </tr> <tr> <td></td> <td></td> <td></td> </tr> <tr> <td></td> <td></td> <td></td> </tr> <tr> <td></td> <td></td> <td></td> </tr> </tbody> </table>						அட்டை வகை அட்டையில் அச்சிடப்படவேண்டிய பெயர் தாயின் கன்னிப் பெயர் டெபிட் அட்டைக் கொடுக்கல்வாங்கல்களுக்கான முதன்மைக் கணக்கு இலக்கம் டெபிட் அட்டை இல.	☐ உடனுடி ☐ தனிப்பயனாக்கப்பட்டது அதிக பட்சம் 20 எழுத்துக்கள்	☐ உடனுடி ☐ தனிப்பயனாக்கப்பட்டது அதிக பட்சம் 20 எழுத்துக்கள்																											
அட்டை வகை அட்டையில் அச்சிடப்படவேண்டிய பெயர் தாயின் கன்னிப் பெயர் டெபிட் அட்டைக் கொடுக்கல்வாங்கல்களுக்கான முதன்மைக் கணக்கு இலக்கம் டெபிட் அட்டை இல.	☐ உடனுடி ☐ தனிப்பயனாக்கப்பட்டது அதிக பட்சம் 20 எழுத்துக்கள்	☐ உடனுடி ☐ தனிப்பயனாக்கப்பட்டது அதிக பட்சம் 20 எழுத்துக்கள்																																	
இலங்கை மத்திய வங்கி (இலத்திரனியல் நிதியரிமாற்ற அட்டைகளுக்கு விண்ணப்பதாரரினால் / விண்ணப்பதாரர்களினால் செய்யப்படும் வெளிப்படுத்துகை) வெளிநாட்டுச் செலாவணித் திணைக்களப் பணிப்பாளருக்கு (டெபிட் அட்டைக்கு எதிராக வெளிநாட்டுச் செலாவணியைப் பெற்றுக்கொள்வதற்கு விண்ணப்பதாரரினால் / விண்ணப்பதாரர்களினால் நிரப்பப்படாத வேண்டும்). (அடிப்படை வங்கி அட்டை வைத்திருப்பவர் / கூட்டு வங்கி அட்டை வைத்திருப்பவர்) (அடிப்படை வங்கி அட்டை வைத்திருப்பவர் / கூட்டு வங்கி அட்டை வைத்திருப்பவர்) ஆகிய நாள் / நாம் இப்படியத்தில் மேலே என்னால் / எம்மால் வழங்கப்பட்ட எல்லா விபரங்களும் உண்மையானதாக சரியானதாக என வெளிப்படுத்துகின்றேன் / வெளிப்படுத்துகின்றோம். வங்கி அட்டையானது, 2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க, வெளிநாட்டுச் செலாவணிகள் சட்டத்தின் (FEA) ஏற்பாடுகளின் கீழ் வழங்கப்பட்ட 2021 மார்ச்சு 18 ஆந் திகதிய 2021 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க பணிப்புக்களில் விபரமாகக் கூறப்பட்டவாறு இலத்திரனியல் நிதியரிமாற்ற அட்டைகளின் (EFTC) பயன்பாட்டுக்கு ஏற்படையனவான எந்த நியதி நிபந்தனைகளுக்கு அமைய வெளிநாட்டுச் செலாவணியிலான கொடுக்கல்வாங்கல்களுக்குப் பயன்படுத்தப்படலாமோ அந்த நியதி நிபந்தனைகள் பற்றி நான் / நாம் அறிந்துள்ளோம் / அறிந்துள்ளோம் என இதனால் நான் / நாம் உறுதிப்படுத்துகின்றேன் / உறுதிப்படுத்துகின்றோம் என்பதுடன் சொல்லப்பட்ட நிபந்தனைகளுக்கு அமைந்தொழுதுவதற்கு நான் / நாம் இத்தால் பொறுப்பேற்குகின்றேன் / பொறுப்பேற்குகின்றோம். FEA இன் நோக்கத்துக்காக நடவடிக்கை மேற்கொண்டுள்ள பங்கு பிரஸ்சி (வங்கி) தேவைப்படுத்துகின்றவாறாக எனக்கு / எமக்கு வழங்கப்பட்ட வங்கி அட்டையின் மீது என்னால் / எம்மால் மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டுச் செலாவணியிலான கொடுக்கல்வாங்கல்கள் பற்றிய எவையேனும் தகவல்களை வழங்குவதற்கு நான் / நாம் மேலும் உடன்படுகின்றேன் / உடன்படுகின்றோம். FEA இன் ஏற்பாடுகளின்கீழ் வழங்கப்பட்ட பணிப்புக்களின் நியதிகளின்படி அனுமதிக்கப்படாத வெளிநாட்டுச் செலாவணிக் கொடுக்கல்வாங்கல்கள் எனக்கு / எமக்கு வழங்கப்பட்ட EFTC இன்மீது மேற்கொள்ளப்படுகின்றன என சந்தேகிப்பதற்கான நியாயமான ஏதுக்கள் காணப்படும் EFTC இன் மீதுதான் வெளிநாட்டுச் செலாவணியின் கிடைக்கக்கூடியதன்மையை இடைநிறுத்துவதற்கும் அவ்வியத்தை வெளிநாட்டுச் செலாவணித் திணைக்களத்தின் பணிப்பாளருக்கு அறிக்கையிடுவதற்கும் வங்கி தேவைப்படுத்தப்படுகின்றது என நான் / நாம் அறிந்துள்ளோம் / அறிந்துள்ளோம். நான் / நாம், ஏற்படையான நிரந்தர வதிவுக்காக அல்லது வெளிநாட்டு வேலைவாங்குபயிற்சிக்கு அல்லது இலங்கையை விட்டுச் சென்றால் டெபிட் அட்டையை / அட்டைகளை வங்கிக்கு ஒப்படைப்பதற்கு நான் / நாம் பொறுப்பேற்குகின்றேன் / பொறுப்பேற்குகின்றோம் என நான் / நாம் உறுதிப்படுத்துகின்றேன் / உறுதிப்படுத்துகின்றோம். மேலும் எனது / எமது வதிவிட அந்தஸ்திலான மாற்றம் ஏதும் இருப்பின், அதனை அதற்கான வங்கிக்கு அறிவிப்பதற்கு நான் / நாம் உடன்படுகின்றேன் / உடன்படுகின்றோம்.																																			
10. மாதாந்த சேமிப்பு வாக்குறுதித் தொகை (பொருத்தமுறைத் தீர்மானம்) அரசியல் / ரியல் சேவர் / வேறு (குறித்துரைக்கவும்) கணக்குக்கான வாக்குறுதித் தொகை _____ இரு																																			
11. அறிமுகப்படுத்துதல் பற்றிய விபரங்கள் (நடைமுறைக் கணக்குகளுக்கு ஏற்படையது) <table border="1" style="width: 100%;"> <tr> <td style="width: 30%;">பெயர்</td> <td></td> </tr> <tr> <td>CID / கணக்கு இல. / தே. அ. அ. இல.</td> <td></td> </tr> <tr> <td>வதிவிட முகவரி</td> <td></td> </tr> <tr> <td>தொடர்பு விபரங்கள்</td> <td></td> </tr> </table> மறுபக்கத்தில் பெயரிடப்பட்டுள்ள திறத்தவர்கள் நான் ஆண்டுகளாக அறிவேன் எனவும் அவர் / அவள் / அவர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ள பங்கு பிரஸ்சி உடல் நடைமுறைக் கணக்கொன்றைத் திறந்து தொடர்புபடுத்துவதற்கு பொருத்தமானவர் / பொருத்தமானவர்கள் எனவும் நான் இத்தால் உறுதிப்படுத்துகின்றேன் / உறுதிப்படுத்துகின்றோம். DD/MM/YYYY திகதி அறிமுகப்படுத்துதலின் கையொப்பம் _____						பெயர்		CID / கணக்கு இல. / தே. அ. அ. இல.		வதிவிட முகவரி		தொடர்பு விபரங்கள்																							
பெயர்																																			
CID / கணக்கு இல. / தே. அ. அ. இல.																																			
வதிவிட முகவரி																																			
தொடர்பு விபரங்கள்																																			
12. கணக்கு யாரால் தொடர்புபடுத்தப்படும் ☐ என்னால் ☐ கூட்டாக ☐ எங்களுள் எவரோ ஒருவரினால் ☐ வேறு (குறித்துரைக்கவும்)																																			
தனிப்பட்ட கணக்கு நியதி நிபந்தனைகள் என்னால் / எம்மால் பெறப்பட்டனவென்றும் வங்கியினால் அவை எனக்கு / எமக்கு தெளிவுபடுத்தப்பட்டனவென்றும் நான் / நாம் அவற்றை விளங்கிக்கொண்டேன் / விளங்கிக்கொண்டோம் என்றும் நான் / நாம் இத்தால் உறுதிப்படுத்துகின்றேன் / உறுதிப்படுத்துகின்றோம் என்பதுடன் சொல்லப்பட்ட நியதி நிபந்தனைகளும் வேறு சேவைகள் தொடர்பான வங்கியின் குறிப்பிட்ட நியதி நிபந்தனைகளும் இப்பொறுப்பாளியினால் திறக்கப்படும் கணக்குக்கு ஏற்படையனவாதல் வேண்டும் என்றும் உடன்படுகின்றேன் / உடன்படுகின்றோம். மேலும், சொல்லப்பட்ட நியதி நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டதற்கு அத்தாட்சியாக தனிப்பட்ட கணக்குத் திறத்தல் படிவத்தில் நான் / நாம் கையொப்பமிட்டுள்ளோம் / கையொப்பமிட்டுள்ளோம் என்பதுடன் இக்கணக்கும் வேறு சேவைகளுக்கும் ஏற்படையான நியதி நிபந்தனைகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு பிரதியை பெற்றுக்கொண்டதையும் உறுதிப்படுத்துகின்றேன் / உறுதிப்படுத்துகின்றோம். என்னால் / எம்மால் வழங்கப்பட்ட விபரங்களுக்கான எவையேனும் மாற்றங்கள் பற்றி எழுத்தில் வங்கிக்கு அறிவிப்பதற்கும் வங்கி காலத்துக்குக்காலம் தேவைப்படுத்துகின்றவாறான எவையேனும் ஆவணங்களைச் சமர்ப்பிப்பதற்கும் நான் / நாம் பொறுப்பேற்குகின்றேன் / பொறுப்பேற்குகின்றோம்.																																			
(முதன்மைக் கணக்கு வைத்திருப்பவரின் கையொப்பம்) கூட்டுக் கணக்கு வைத்திருப்பவரின் கையொப்பம்																																			
வங்கியின் பயன்பாட்டுக்கு மட்டும் - CID: <table border="1" style="width: 100%;"> <tr> <td style="width: 50%;">கையொப்பம் சாட்சிப்படுத்தப்பட்டது: முழுமையான கையொப்பம்: EPF இல:</td> <td style="width: 50%;">கையொப்பம் சாட்சிப்படுத்தப்பட்டது: முழுமையான கையொப்பம்: EPF இல:</td> </tr> </table>						கையொப்பம் சாட்சிப்படுத்தப்பட்டது: முழுமையான கையொப்பம்: EPF இல:	கையொப்பம் சாட்சிப்படுத்தப்பட்டது: முழுமையான கையொப்பம்: EPF இல:																												
கையொப்பம் சாட்சிப்படுத்தப்பட்டது: முழுமையான கையொப்பம்: EPF இல:	கையொப்பம் சாட்சிப்படுத்தப்பட்டது: முழுமையான கையொப்பம்: EPF இல:																																		
வங்கியின் பயன்பாட்டுக்கு மட்டும் - CID: <table border="1" style="width: 100%;"> <tr> <td style="width: 50%;">கையொப்பம் சாட்சிப்படுத்தப்பட்டது: முழுமையான கையொப்பம்: EPF இல:</td> <td style="width: 50%;">கையொப்பம் சாட்சிப்படுத்தப்பட்டது: முழுமையான கையொப்பம்: EPF இல:</td> </tr> </table>						கையொப்பம் சாட்சிப்படுத்தப்பட்டது: முழுமையான கையொப்பம்: EPF இல:	கையொப்பம் சாட்சிப்படுத்தப்பட்டது: முழுமையான கையொப்பம்: EPF இல:																												
கையொப்பம் சாட்சிப்படுத்தப்பட்டது: முழுமையான கையொப்பம்: EPF இல:	கையொப்பம் சாட்சிப்படுத்தப்பட்டது: முழுமையான கையொப்பம்: EPF இல:																																		
வங்கியின் அதிகாரமளிக்கப்பட்ட அலுவலராக நான், விண்ணப்பதாரரினால் / விண்ணப்பதாரர்களினால் வழங்கப்பட்ட இடையான ஆவணங்களுடன் சேர்த்து தகவல்களைக் கவனமாகப் பரிசீலித்து இந்தகவல்களுடனும் ஆவணங்களுடனும் நல்லெண்ணத்துடன் திருத்தப்பட்டுள்ளேன். மேலும், வங்கியின் அதிகாரமளிக்கப்பட்ட அலுவலராக நான், வங்கி அட்டை வைத்திருப்பவரின் வெளிநாட்டுச் செலாவணியிலான EFTC இன் மீது அவரினால் மேற்கொள்ளப்படும் கொடுக்கல்வாங்கல்களின் மீது உரிய விழிப்புக் கவனத்தைப் பிரயோகிப்பதற்கும் 2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க, வெளிநாட்டுச் செலாவணிகள் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் வழங்கப்பட்ட 2021 மார்ச்சு 18 ஆந் திகதிய 2021 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க பணிப்புக்களின் நியதிகளின் படி அனுமதிக்கப்படாத வெளிநாட்டுச்																																			